

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව
இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගය, 2023(2024)
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2023(2024)
General Certificate of Education (Adv. Level) Examination, 2023(2024)

ව්‍යාපාර අධ්‍යයනය I
வணிகக் கல்வி I
Business Studies I

32 T I

පැය දෙකයි
இரண்டு மணித்தியாலம்
Two hours

அறிவுறுத்தல்கள் :

- ※ எல்லா வினாக்களுக்கும் இவ்வினாத்தாளிலேயே விடை எழுதுக.
- ※ மேலே தரப்பட்டுள்ள இடைவெளியில் உமது சுட்டெண்ணை தெளிவாக எழுதுக.
- ※ 1 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவுசெய்து, அதன் இலக்கத்தைத் தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- ※ 31 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்களுக்குச் சருக்கமான விடைகளைத் தரப்பட்டுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
- ※ ஒவ்வொரு வினாவுக்கும் இரண்டு புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

சுட்டெண் :

பரீட்சகரின் உபயோகத்திற்கு மட்டும்

வினாத்தாள் I இற்கானது		ஒப்பம்	குறியீட்டெண்
வினா இல	புள்ளிகள்		
		1 ஆம் பரீட்சகர்	
		2 ஆம் பரீட்சகர்	
01 - 30		மேலதிக பிரதம பரீட்சகர்	
31 - 50		எண்கணிதப் பரீட்சோத்தகர்	
மொத்தம்		பிரதம பரீட்சகர்	

- தேவைகள் மற்றும் விருப்பங்கள் தொடர்பிலான உதாரணங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
A - சுகாதாரம் B - உறைவிடம்
C - உடைகள் D - மடிக்கணினிகள் (Laptops)
E - குளிர்பானங்கள் F - செல்லிடத் தொலைபேசிகள்
G - கதைப் புத்தகங்கள் H - உணவு
மேலே தரப்பட்டுள்ளவற்றுள் விருப்பங்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள தெரிவு யாது?
(1) A, C, D, E (2) A, C, E, H (3) C, D, E, F (4) C, D, E, H (5) D, E, F, G (.....)
- கீழே தரப்பட்டுள்ளவற்றுள் சேவை ஒன்றில் காணப்படக்கூடிய குணாம்சத்தினைக் கொண்ட சரியான விடையைத் தெரிவுசெய்க.
(1) தொட்டுணரக்கூடியது (2) கைமாற்றக்கூடியது
(3) மீள திரும்பக்கூடியது (4) பிரிக்க முடியாதது
(5) அழிவடையாதது (.....)
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேவைத் துறை பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது
(1) பொதுத் துறையினூடாக. (2) தனியார் துறையினூடாக.
(3) முதனிலைத் துறையினூடாக. (4) இரண்டாந்தரத் துறையினூடாக.
(5) முன்றாந்தரத் துறையினூடாக. (.....)
- உலகில் பொதுவாகக் காணப்படும் சில பிரச்சினைகள் பின்வருமாறு
A - காடழிப்பு B - உடற்பருமன்
C - வருமான சமமின்மை D - வளி மாசடைதல்
E - மூளைசாலிகள் வெளியேற்றம் F - உயிர்ப் பல்வகைமை இழப்பு
G - வேலைவாய்ப்பின்மை H - மண் அரிப்பு
மேலே தரப்பட்டுள்ளவற்றுள், சமூக - பொருளாதார பிரச்சினைகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ள தெரிவு யாது?
(1) A, B, E, F (2) B, C, E, G (3) B, C, E, H (4) C, D, E, G (5) C, E, G, H (.....)
- இலங்கையின் 2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தில் உள்ளடக்கப்படாத நோக்கத்தினைக் கொண்ட விடையைத் தெரிவுசெய்க.
(1) அபாயகரமான பொருட்களின் சந்தைப்படுத்தலிலிருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்
(2) நியாயமற்ற வியாபார நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாத்தல்
(3) நுகர்வோர் தொடர்பில் பொருட்கள் சேவைகள் தாராளமாக கிடைப்பதனை உறுதிசெய்தல்
(4) நியாயமற்ற வியாபார நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுத்தல்
(5) பொருட்கள், சேவைகள் தொடர்பில் நுகர்வோருக்கு போட்டித்தன்மை வாய்ந்த விலைகளுக்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தல் (.....)

11. முயற்சியாண்மைச் செயன்முறையின் படிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
 A - யதார்த்த நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தல் B - புதியனவற்றைக் கண்டுபிடித்தல்
 C - பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளல் D - வணிகத் திட்டத்தைத் தயாரித்தல்
 E - வள உருவாக்கம்
 மேலே தரப்பட்டுள்ள முயற்சியாண்மைச் செயன்முறையின் படிமுறைகளை பிழையின்றி ஒழுங்காகக் காட்டுகின்ற தெரிவு யாது?
 (1) A, C, D, B, E (2) B, C, A, E, D (3) B, D, E, A, C
 (4) D, A, B, E, C (5) D, E, A, B, C (.....)
12. மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடு தேவைப்படாத பரிமாற்று ஊடகம் ஒன்றாவது
 (1) காக (ரொக்கம்) (2) காசோலை (3) கடன் அட்டை
 (4) இலத்திரனியல் காக (5) முற்செலுத்திய அட்டை (.....)
13. காவியின் காசோலை தொடர்பில் சரியான கூற்றினை தெரிவுசெய்க.
 (1) கிழிந்த அல்லது சேதமான காசோலை
 (2) தொகை குறிப்பிடப்படாது கையொப்பமிடப்பட்டது
 (3) காலம் கடந்ததன் காரணமாக மேற்கொண்டு செல்லுபடியற்றது
 (4) வங்கியில் சமர்ப்பிக்கின்ற எந்த ஒருவருக்கும் பணத்தினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவோ அல்லது வைப்புச் செய்யக்கூடியதாகவோ இருத்தல்
 (5) காசோலையில் பெயர் குறிப்பிடப்பட்ட நபருக்கு மாத்திரம் பணத்தினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவோ அல்லது வைப்பிலிடக்கூடியதாகவோ இருத்தல் (.....)
14. ஒரு நிறுவனம் மோட்டார் வாகனக் காப்புறுதி ஒப்பந்தமொன்றினைப் பெற்றுக்கொள்வதன் நோக்கமாவது
 (1) இடரை இழிவுபடுத்த ஆகும். (2) இடரைத் தவிர்க்க ஆகும்.
 (3) இடரைக் கைமாற்ற ஆகும். (4) இடரைத் தாங்கிக்கொள்ள ஆகும்.
 (5) இடரை ஏற்றுக்கொள்ள ஆகும். (.....)
15. பின்வருவனவற்றுள் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் விசேடமாக அக்கறை செலுத்தும் சர்வதேச அமைப்பு எது?
 (1) உலக வியாபார ஸ்தாபனம் (WTO)
 (2) சர்வதேச நாணய நிதியம் (IMF)
 (3) சர்வதேச தொழில் தாபனம் (ILO)
 (4) தென்கிழக்காசிய நாடுகளின் அமைப்பு (ASEAN)
 (5) வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளின் பல்துறை தொழினுட்ப பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (BIMSTEC) (.....)
16. தொடர்பாடல் ஊடகங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
 A - கடிதம் B - அறிவித்தல்
 C - தொலைபேசி D - நேருக்கு நேர் சந்தித்தல்
 E - காணொளி மாநாடு F - செயற்கை நுண்ணறிவு உரையாடலிடம் (AI chatbot)
 G - ஞாபகக் குறிப்பு H - தொலைநகல்
 மேலே தரப்பட்டுள்ளவற்றுள், விரைவான பின்னூட்டலைத் தரக்கூடிய ஊடகங்களை மாத்திரம் கொண்ட தெரிவு யாது?
 (1) A, C, D, F (2) B, C, D, E (3) B, D, E, F (4) C, D, E, F (5) C, E, F, G (.....)
17. திட்டத்தினைச் சரியாக நடைமுறைப்படுத்துவதினுடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடிவது
 (1) பயனுறுதியை ஆகும். (2) இலாபத்தன்மையை ஆகும்.
 (3) உற்பத்தித்திறனை ஆகும். (4) நிலைபேறான தன்மையை ஆகும்.
 (5) வினைத்திறனை ஆகும். (.....)
18. பின்வருவனவற்றுள் தீர்மானம் எடுப்பதில் எந்த தலைமைத்துவப் பாங்கானது சூழ்முனைவிற்கு ஏற்ப செயற்படும்?
 (1) ஜனநாயக (2) சர்வாதிகார (3) சூழ்நிலை
 (4) தலையிடா (5) பணி நோக்கிய (.....)

19. 2021 ம் வருட இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைக்கு அமைவாக நுண், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSME) தொடர்பில் விருத்தி செய்யப்பட்ட இரண்டு கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

கூற்று A : இலங்கையின் பொருளாதாரத்துக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களானது 50% இனைக் காட்டிலும் அதிகமாகப் பங்களிப்புச் செய்கின்றன.

கூற்று B : இலங்கையின் நுண், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் (MSME) பங்களிப்பானது அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் உயர்வானதாகும்.

மேலே தரப்பட்டுள்ள இரண்டு கூற்றுகளில்

- (1) A மாத்திரம் சரியானதாகும்.
- (2) B மாத்திரம் சரியானதாகும்.
- (3) A, B ஆகிய இரண்டும் பிழையானதாகும்.
- (4) A யும் B யும் சரியாகும் அதேவேளை B யினூடாக A விபரிக்கப்படுகின்றது.
- (5) A யும் B யும் சரியாகும் அதேவேளை B யினூடாக A விபரிக்கப்படவில்லை.

(.....)

20. நிறுவனக் கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு விசாலம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினைச் சரியாக எடுத்துக் காட்டும் விடையைத் தெரிவுசெய்க.

நிறுவனக் கட்டமைப்பு	கட்டுப்பாட்டு விசாலம்
(1) உயரமான போது	விசாலமானதாகும்
(2) உயரமான போது	குறுகியதாகும்
(3) உயரமான போது	மாற்றமில்லாததாகும்
(4) தட்டையான போது	மாற்றமில்லாததாகும்
(5) தட்டையான போது	குறுகியதாகும்

(.....)

21. நிகழ்நிலை வங்கியியலினூடாகப் பெற்றுக்கொள்ள முடியாத சேவை ஒன்றாவது

- (1) கணக்கொன்றினை ஆரம்பித்தல்
- (2) பட்டியற் கொடுப்பனவுகள்
- (3) நிதிகளை மாற்றுதல்
- (4) பணத்தை மீள்பெறுதல்
- (5) கணக்கு மீதிகளை சரி பார்த்தல்

(.....)

22. கம்பனி ஒன்றின் விரைவு விகிதம் 0.5 ஆகவும் நடைமுறை விகிதம் 1.7 ஆகவும் இருக்குமாயின் நடைமுறைச் சொத்துக்கள் அதிகளவில் கொண்டிருப்பது

- (1) கையிலுள்ள காசு
- (2) முற்செலுத்திய செலவுகள்
- (3) கடன்பட்டோர்
- (4) வங்கி மீதி
- (5) சரக்கிருப்பு

(.....)

23. பின்வரும் அட்டவணையில் நுகர்வோர் தொடர்புடைய சில சொற்பதங்களும் அவற்றுக்குப் பொருத்தமான விபரங்களும் தரப்பட்டுள்ளன.

சொற்பதங்கள்	விபரங்கள்
(i) திருப்தி	A - உற்பத்திப்பொருளொன்றின் மொத்த மதிப்பீடு
(ii) விசுவாசம்	B - பொருட்களும் சேவைகளும்
(iii) பெறுமதி	C - உணர்ச்சிவயத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
(iv) வழங்கல்	D - எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் அல்லது மேலதிகமாக வழங்குதல்
(v) கவனம்	E - மீள்கொள்வனவுக்கான விருப்பம்

மேலே தரப்பட்டுள்ள சொற்பதங்களின் ஒழுங்கிற்கு அமைவாக அதற்குப் பொருந்துகின்ற விபரங்களை சரியாகக் கொண்டுள்ள தெரிவு யாது?

- (1) B, E, A, C, D
- (2) B, E, A, D, C
- (3) C, E, A, D, B
- (4) D, A, E, B, C
- (5) D, E, A, B, C

(.....)

24. விளம்பரப்படுத்தல் மற்றும் பிரசித்தப்படுத்தலின் குணாம்சங்கள் சில பின்வருமாறு.

- A - ஒரு வழித் தொடர்பாடல்
- B - ஆள்சாராதது
- C - அதிகளவான கிரயம்
- D - விசேட அனுசரணையாளர்
- E - பேரளவிலான பார்வையாளர்கள்
- F - கட்டுப்படுத்தக்கூடியது

மேலே தரப்பட்டுள்ளவற்றுள், விளம்பரப்படுத்தலின் குணாம்சங்களை மாத்திரம் கொண்டுள்ள தெரிவு யாது?

- (1) A, D, E
- (2) B, D, F
- (3) B, E, F
- (4) C, D, F
- (5) C, E, D

(.....)

25. இணைப்பு விகிதத்துடன் தொடர்புடைய சரியான கூற்றைத் தெரிவுசெய்க.
 (1) கடன் தீர்க்கும் தன்மையை கண்டறியும் ஆற்றல்
 (2) செயற்பாட்டு வினைத்திறனை அளவிடும் ஆற்றல்
 (3) குறுங்கால கொடுப்பனவுகளை நிறைவேற்றும் ஆற்றல்
 (4) நிதி இடர்களை இனங்காணக்கூடிய ஆற்றல்
 (5) பங்கொன்றிற்கான உழைப்பை எதிர்வு கூறக்கூடிய ஆற்றல் (.....)

26. கீழே தரப்பட்டுள்ள இடைநிலையாளர்களுள் உற்பத்திப்பொருட்களின் உரிமையுடன் விநியோக செயன்முறையில் ஈடுபடக்கூடிய தரப்பினர்
 (1) தரகு முகவர் (2) மொத்த விற்பனையாளர் (3) தரகர்
 (4) காரணிகர் (5) ஏல விற்பனையாளர் (.....)

27. பின்வரும் அட்டவணையானது ஊழியர்களைத் தெரிவுசெய்வதற்கான சில பரீட்சைகளையும் அவற்றின் நோக்கங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.

தெரிவுசெய்தல் பரீட்சை	நோக்கம்
(i) உடலியல் ஆற்றல்	A- மனஅழுத்தத்தின் கீழ் வேலைசெய்யக்கூடிய ஆற்றலை அளவிடுவதற்கு
(ii) புத்திக்கூர்மை (IQ)	B- சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய தனிநபர் ஆற்றலை அளவிடுவதற்கு
(iii) ஆளுமை	C- பலத்தினையும் சகிப்புத் தன்மையையும் அளவிடுவதற்கு
(iv) பின்புலம்	D- விசேட பணியினை நிறைவேற்றக்கூடிய ஆற்றலை அளவிடுவதற்கு
(v) செய்முறை	E- முறைசார்ந்த பதிவுகளினூடாக தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு

மேலே தரப்பட்டுள்ள தெரிவுசெய்தல் பரீட்சைகளின் ஒழுங்கிற்கு அமைவாக அவற்றுடன் தொடர்புடைய நோக்கங்களை சரியாகக் கொண்டுள்ள தெரிவு யாது?

- (1) B, C, A, E, D (2) C, B, A, E, D (3) C, B, E, A, D
 (4) D, C, A, E, B (5) D, C, B, A, E (.....)
28. ஊழியர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் கரிசனை செலுத்த வேண்டியது
 (1) வேலையை நிறைவேற்றுவது தொடர்பில் சரியான அறிவு மற்றும் திறன்களை பெற்றுக்கொடுப்பதற்கு ஆகும்.
 (2) தற்போதைய வேலை தொடர்பிலான திறன் இடைவெளியைக் குறைப்பதற்கு ஆகும்.
 (3) நிறுவனத்தின் கற்றல் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு ஆகும்.
 (4) நிறுவனத்தில் காணப்படும் தற்போதைய தொழினுட்பத்தினை பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஆகும்.
 (5) எதிர்காலத்தில் பொறுப்புகளைக் கையேற்பதற்காகத் தயார்படுத்துவதற்கு ஆகும். (.....)

29. இலங்கையர் ஒருவர் தன்னுடைய மொத்தக் கடன்பொறுப்பு தொடர்பில் அறிக்கை ஒன்றினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பது
 (1) இலங்கை மத்திய வங்கியினூடாக ஆகும்.
 (2) கடன் இணக்க சபைத் திணைக்களத்தினூடாக ஆகும்.
 (3) இலங்கை ஏற்றுமதி கடனுதவி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினூடாக ஆகும்.
 (4) இலங்கை கடன் தகவல் பணியகத்தினூடாக ஆகும்.
 (5) அரசாங்க தகவல் திணைக்களத்தினூடாக ஆகும். (.....)

30. பின்வரும் அட்டவணையில் சில தகவல் முறைமைகளும் அவற்றின் பிரயோகங்களும் தரப்பட்டுள்ளன.

தகவல் முறைமைகள்	பிரயோகங்கள்
(i) கொடுக்கல்வாங்கல் செயன்முறைப்படுத்தல் முறைமைகள்	A- வணிக மாதிரிகளை உருவாக்குதல்
(ii) அலுவலக தன்னியக்க முறைமைகள்	B- வாடிக்கையாளர் உறவுமுறை முகாமைத்துவம்
(iii) அறிவுப் பணி முறைமைகள்	C- சரக்கிருப்பை முகாமை செய்தல்
(iv) முகாமைத்துவ தகவல் முறைமைகள்	D- வணிக எதிர்வுகூறல்
(v) நிறைவேற்று உதவி முறைமைகள்	E- மின்னஞ்சல் தொடர்பாடல்

மேலே தரப்பட்டுள்ள தகவல் முறைமைகளின் ஒழுங்கிற்கு அமைவாக அவற்றுடன் தொடர்புடைய பிரயோகங்களை சரியாக எடுத்துக்காட்டும் தெரிவு யாது?

- (1) B, C, E, D, A (2) C, E, A, B, D (3) C, E, A, D, B
 (4) D, E, A, B, C (5) D, E, A, C, B (.....)

- [பக். 7 ஐப் பார்க்க

39. (அ) கம்பனி ஒன்றினால் இலத்திரனியல் வர்த்தக சேவைகளை வெளிமூலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுதல் தரப்பு ஏற்பாட்டியல் என அழைக்கப்படும் அதேவேளை வாடிக்கையாளரினால் விற்பனையாளருக்கு மீண்டும் பொருட்கள் திருப்பி அனுப்புதல் ஏற்பாட்டியல் என அழைக்கப்படும்.
- (ஆ) காகப் பாய்ச்சல் கூற்றொன்றில் நடைமுறையல்லாத சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் நடவடிக்கைகளுக்கு உதாரணமாகும் அதேவேளை சாதாரண பங்குகளை வழங்குதல் நடவடிக்கைகளுக்கு உதாரணமாகும்.
40. (அ) அளவு, வேகம் மற்றும் வித்தியாசம் என்பவை இன் பிரதான குணாம்சங்கள் ஆகும் அதேவேளை வணிகம் அமைந்திருக்கும் இடத்தினைச் சென்றடைவதற்கான வழிச்செலுத்தல் முறைமையைக் (Navigation system) காட்டுவது இட முறைமை என அழைக்கப்படும்.
- (ஆ) உற்பத்திச் செயன்முறையின் ஒழுங்கமைவிற்கு அமைவாக வேலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவது தள அமைப்பு ஆகும் அதேவேளை உற்பத்திச் செயன்முறையின் ஒழுங்கமைவினைக் கவனத்திற் கொள்ளாது வேலைத்தளங்களை ஒழுங்கமைப்பது தள அமைப்பு ஆகும்.
- 41 தொடக்கம் 50 வரையான வினாக்களுக்குப் பொருத்தமான விடையை தரப்பட்ட வெற்றிடங்களில் எழுதுக.
41. சமூக முயற்சியாண்மையின் குணாம்சங்கள் நான்கினை எழுதுக.
- (1)
- (2)
- (3)
- (4)
42. வணிக நிறுவனமொன்று சர்வதேச சந்தையினுள் நுழைவதற்கு பயன்படுத்திக்கொள்ளும் முறைகள் நான்கினைக் குறிப்பிடுக.
- (1)
- (2)
- (3)
- (4)
43. வணிகத் திட்டமொன்றைத் தயாரிக்கும்போது கவனத்திற் கொள்ள வேண்டிய பிரதான காரணிகள் நான்கினைக் குறிப்பிடுக.
- (1)
- (2)
- (3)
- (4)
44. பிலிப் கொட்லர் அவர்களின் வாடிக்கையாளர் பெறுமதி சீர்வரிசைக்கு அமைவாக உற்பத்திப்பொருளொன்றின் மட்டங்கள் நான்கினை எழுதுக.
- (1)
- (2)
- (3)
- (4)
45. சிக்கனக் கட்டளைத் தொகையின் (EOQ) அனுகூலங்கள் நான்கினை எழுதுக.
- (1)
- (2)
- (3)
- (4)

46. கீழே தரப்பட்டுள்ள முகாமைத்துவ முறைமைகள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடைய சர்வதேச தர நிறுவகத்தின் (ISO) சரியான இலக்கத்தினை எழுதுக.

- (1) தரம் (Quality) : ISO
- (2) சூழல் : ISO
- (3) உணவுப் பாதுகாப்பு : ISO
- (4) தொழில்சார் சுகாதாரமும் பாதுகாப்பும் : ISO

47. சாதாரண பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுசூலங்கள் நான்கினைக் குறிப்பிடுக.

- (1)
- (2)
- (3)
- (4)

48. சர்வதேச வியாபாரத்தின் பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படுகின்ற ஆவணங்களின் சரியான பெயரினை எழுதுக.


சந்தர்ப்பம்	ஆவணம்
(1) இறக்குமதி செய்யப்பட்ட புதிய பழங்களில் பூச்சிகள் இல்லை என்பதனை சான்றுப்படுத்தல்	
(2) இறக்குமதியாளரானவர் ஏற்றுமதியாளருக்கு செலுத்த வேண்டிய பணத்தினை தான் கொடுப்பனவு செய்வதாக வங்கி உறுதியளித்தல்	
(3) விற்பனையை உறுதி செய்வதற்கு முன்னர் முதன்மை விலைமனுவை இறக்குமதியாளருக்கு அனுப்புதல்	
(4) ஏற்றுமதிக்கான பண்டம் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டினை உறுதிப்படுத்துதல்	

49. கீழே தரப்பட்டுள்ள உருப்படிகள் ஒவ்வொன்றும் கணினிமயப்படுத்தப்பட்ட தகவல் முறைமை ஒன்றின் எப் பாகத்துடன் தொடர்புடையது என்பதனைப் பெயரிடுக.

- (1) ஒளியியல் சுட்டி (Optical Mouse) :
- (2) மென்பொருள் பொறியியலாளர் (Software Engineer) :
- (3) MS office :
- (4) நுண் அட்டை (Microchip) :

50. பின்வரும் வரைபடத்தில் (ii), (iv), (vi) மற்றும் (viii) ஆகிய இடைவெளிகளில் நிறுவனமொன்றின் ஊழியர்களைக் கவர்தல் மற்றும் தெரிவுசெய்தல் செயன்முறையில் உள்ளடங்கக்கூடிய படிமுறைகளை சரியாகக் குறிப்பிடுக.

- (1) (ii) -
- (2) (iv) -
- (3) (vi) -
- (4) (viii) -



இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
 இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரīட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (උසස් පෙළ) විභාගය, 2023(2024)
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை, 2023(2024)
General Certificate of Education (Adv. Level) Examination, 2023(2024)

உயர்பார் அபிவிருத்தி	II
வணிகக் கல்வி	II
Business Studies	II

32 T II

மூன்று மணித்தியாலம்
Three hours

අමතර කියවීමේ කාලය	-	මිනිත්තු 10 යි
மேலதிக வாசிப்பு நேரம்	-	10 நிமிடங்கள்
Additional Reading Time	-	10 minutes

வினாப்பத்திரத்தை வாசித்து, வினாக்களைத் தெரிவுசெய்வதற்கும் விடை எழுதும்போது முன்னுரிமை வழங்கும் வினாக்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும் மேலதிக வாசிப்பு நேரத்தைப் பயன்படுத்துக.

அறிவுறுத்தல்கள் :

✱ ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆகக் குறைந்தது இரண்டு வினாக்களையேனும் தெரிவுசெய்து, எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பகுதி I

1. ஆதியா தனது யோகப் தயாரிக்கும் வணிகத்தை 'சுவை யோகட்' எனும் பெயரில் பதிவுசெய்து அரசு வங்கி ஒன்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனைக் கொண்டு நடத்திச் செல்கின்றார். அவர் தனது வணிக நடவடிக்கைகளை சமூகப் பொறுப்பினை நிறைவேற்றுவதனுடாக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றார். ஆதியா ஐந்து ஊழியர்களைத் தனது வணிகத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்துள்ளார். தற்போது அவர் தனது தயாரிப்பிற்கு பெறுமதி சேர்த்தலுக்கான புதிய வழிவகைகளைத் தேடியுறிந்து கொண்டிருக்கின்றார்.
 - (i) (அ) பின்வரும் ஒவ்வொரு அடிப்படைகளுக்கும் அமைவாக இவ்வணிகம் வகைப்படுத்தப்படும் விதத்தினைக் குறிப்பிடுக.
 - (1) உற்பத்திப்பொருளின் தன்மை (01 புள்ளி)
 - (2) நோக்கம் (01 புள்ளி)
 - (ஆ) வணிகத்திற்கு வங்கிக் கடனைப் பெற்றுக் கொண்டதனால் ஆதியாவிற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் **நான்கினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 - (ii) (அ) 'பெறுமதி சேர்த்தல்' என்பதனை விபரிக்குக. (02 புள்ளிகள்)
 - (ஆ) உற்பத்திப்பொருளுக்கு பெறுமதி சேர்ப்பதன் மூலம் ஆதியா பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலங்கள் **இரண்டினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 - (iii) (அ) பின்வரும் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் ஆதியா மேற்கொள்ள வேண்டிய சட்டத் தேவைப்பாடுகள் எவை எனக் குறிப்பிடுக.
 - (1) வணிகப் பதிவு (01 புள்ளி)
 - (2) தொழில் வழங்குனரால் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) செலுத்தவேண்டிய பங்களிப்பு வீதம் (01 புள்ளி)
 - (ஆ) 'சுவை யோகட்' வணிகம் வருமான வரியை செலுத்த வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளதா இல்லையா என்பதனைக் குறிப்பிட்டு உமது விடையினைச் சுருக்கமாக விளக்குக. (02 புள்ளிகள்)
 - (iv) (அ) ஆதியா தனது வணிகத்தின் மூலம் நிறைவேற்றக்கூடிய சமூகப் பொறுப்புகள் **இரண்டினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 - (ஆ) வணிகம் ஒன்று சமூகப் பொறுப்புகளில் ஏன் ஈடுபட வேண்டும் என்பதனை சுருக்கமாக விளக்குக. (02 புள்ளிகள்)
 - (v) ஆதியாவின் வணிகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய வெளிவாரி தரப்பினர் **இருவரையும்** உள்வாரி தரப்பினர் **இருவரையும்** பெயரிடுவதுடன், இவ்வணிகத்தின் மீது அவ்வொவ்வொரு தரப்பினராலும் செலுத்தக்கூடிய தாக்கம் ஒன்று வீதம் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
 2. லெனோஜ் என்பவர் சொந்தமாக மென்பாக (software) அபிவிருத்திக் கம்பனி ஒன்றை இலங்கையில் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரது வணிகமானது உள்நாட்டு வாடிக்கையாளரை அனுசரித்ததுடன் அது படிப்படியாக சர்வதேச மட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில், லெனோஜ் மாற்றமுறும் தலைமைத்துவப் பாங்கினை வெளிக்காட்டியதுடன் தனது வாடிக்கையாளர்களுடன் சுமுகமான தொடர்பையும் கட்டியெழுப்பினார். இவர் தனது ஆற்றல்களை மேலும் விருத்தி செய்வதற்காக பயிற்சிச் செயலமர்வுகளில் பங்குபற்றுவதில் அதிக அக்கறை காண்பிக்கின்றார். வணிக செயற்பாடுகளின் சிக்கலான தன்மை மற்றும் அளவு காரணமாக லெனோஜ் தனது வணிகத்தை வரையறுத்த தனியார் கம்பனியாக மாற்ற எதிர்பார்க்கின்றார்.

[பக். 2 ஐப் பார்க்க

- (i) (அ) தனியுடைமை வணிகத்தின் வரையறைகள் **நான்கினைத்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 (ஆ) மேலே தரப்பட்டுள்ள சம்பவத்திற்கு அமைய லெனோஜ் கொண்டிருக்கும் முயற்சியானமைத் திறன்கள் **இரண்டினைத்** தருக. (02 புள்ளிகள்)

(ii) (அ) லெனோஜ் வலைத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட மென்பகத் தயாரிப்பினை உருவாக்குவாராயின், அது பொருட்களுக்குரியதா அல்லது சேவைகளுக்குரியதா என்பதனைக் குறிப்பிட்டு, உமது விடையை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் **இரண்டினையும்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 (ஆ) தனியுடைமை வணிகத்துடன் ஒப்பிடும்போது வரையறுத்த தனியார் கம்பனியில் காணப்படும் அனுகூலங்கள் **இரண்டினைத்** தருக. (02 புள்ளிகள்)

(iii) (அ) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கக் கம்பனிச் சட்டத்திற்கு அமைவாக வரையறுத்த பொதுக் கம்பனியிலும், வரையறுத்த தனியார் கம்பனியிலும் நியமிக்கப்படக்கூடிய ஆகக் குறைந்த பணிப்பாளர்களின் எண்ணிக்கையினைத் தனித்தனியாகக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 (ஆ) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கக் கம்பனிச் சட்டத்திற்கு அமைவாக லெனோஜின் வணிகத்தை வரையறுத்த தனியார் கம்பனியாகக் கூட்டிணைப்பதற்கு கம்பனிப் பதிவாளர் காரியாலயத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் **நான்கினைப்** பெய்ரீடுக. (02 புள்ளிகள்)

(iv) (அ) லெனோஜ் தனது வணிகத்தில் காணப்படும் சில நடவடிக்கைகளை வெளியார் மூலங்களில் (outsourcing) இருந்து பெற்றுக்கொள்வதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் **நான்கினைத்** தருக. (02 புள்ளிகள்)
 (ஆ) வணிக நடவடிக்கைகளை வெளியார் மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும்போது அவர் முகங்கொடுக்கக்கூடிய சவால்கள் **இரண்டினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(v) இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வொன்றாக இவ்வணிகத்தின் மூலம் வழங்கக்கூடிய பங்களிப்புகள் **இரண்டினைக்** குறிப்பிட்டு அவற்றினை விளக்குக. (04 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

3. (i) (அ) இலங்கை மத்திய வங்கியின் 'அரசு கடன் முகாமைத்துவம்' என்பதனால் கருதப்படுவது யாது? (02 புள்ளிகள்)
 (ஆ) 'இலங்கையின் வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையின்' (SLIPS) வகிபாகத்தினை விளக்குக. (02 புள்ளிகள்)

(ii) (அ) அலகுப் பொறுப்பாட்சி முகாமைக் கம்பனிகளின் வகிபாகங்கள் யாவை? (02 புள்ளிகள்)
 (ஆ) வங்கி ஒன்றினால் காசோலை ஒன்று மதிப்பிழப்பு செய்யப்படும்போது 'வரையுனரை நாடுக' எனக் குறிப்பிடப்படுவது எச்சந்தர்ப்பத்தில் ஆகும்? (02 புள்ளிகள்)

(iii) (அ) காப்புறுதியில் பதிலாள வைப்பு தத்துவம் என்பதால் கருதப்படுவது யாது? (02 புள்ளிகள்)
 (ஆ) 'கடற் சரக்கு காப்புறுதி' என்பதனை அறிமுகப்படுத்துக. (02 புள்ளிகள்)

(iv) (அ) 'முறைசாராத் தொடர்பாடல்' என்றால் என்ன என்பதனைக் குறிப்பிட்டு அதற்கு ஒரு உதாரணம் தருக. (02 புள்ளிகள்)
 (ஆ) முறைசாராத் தொடர்பாடலின் அனுகூலங்கள் **இரண்டினையும்** பிரதிகூலங்கள் **இரண்டினையும்** தருக. (02 புள்ளிகள்)

(v) (அ) பொருட்களைக் கொண்டு செல்லல் தொடர்பில் கொள்கலன்மயமாக்கலின் (containerization) மூலம் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் **நான்கினைத்** தருக. (02 புள்ளிகள்)
 (ஆ) போக்குவரத்திற்கும் ஏற்பாட்டியலுக்கும் (Logistics) இடையிலான வேறுபாட்டினை சுருக்கமாக விளக்குக. (02 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

4. (i) (அ) மொத்த வியாபாரத்திற்கும் சில்லறை வியாபாரத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் **நான்கினைத்** தருக. (02 புள்ளிகள்)
 (ஆ) கைத்தொழில் இரசாயனப் பொருட்களைக் களஞ்சியப்படுத்துவதற்காக களஞ்சியசாலையை வடிவமைக்கும்போது கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் **இரண்டினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(ii) (அ) இலத்திரனியல் வணிக மாதிரிகள் **இரண்டினைக்** குறிப்பிட்டு, ஒவ்வொன்றினையும் சுருக்கமாக விளக்குக. (02 புள்ளிகள்)
 (ஆ) 'இலத்திரனியல் சில்லறை வணிகம்' (e-retailing) என்பதனால் கருதப்படுவது யாது? (02 புள்ளிகள்)

(iii) (அ) 'உற்பத்திப்பொருள் அங்கீகார வணிகம்' என்பதனை வரையறுக்குக. (02 புள்ளிகள்)
 (ஆ) வணிகமொன்றினை சர்வதேசமயப்படுத்துவதனுடாக கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் **நான்கினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(iv) (அ) வார்நாமத்தின் தொழிற்பாடுகள் **இரண்டினை** விபரிக்குக. (02 புள்ளிகள்)
 (ஆ) 'இறக்கி ஏற்றல் வியாபாரம்' என்றால் என்ன? (02 புள்ளிகள்)

(v) (அ) பல்பக்க வியாபார உடன்படிக்கைகள் **இரண்டினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 (ஆ) பல்பக்க வியாபார உடன்படிக்கைகள் ஊடாக நாடொன்று அடைந்துகொள்ளும் அனுகூலங்கள் **நான்கினைக்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

[பக். 3 ஐப் பார்க்க

0000369

பகுதி II

5. கமலினி அச்சக கம்பனி ஒன்றின் உடைமையாளர் ஆவார். கம்பனியின் வளர்ச்சியோடு அமைப்பு வரைபடத்தினை உருவாக்கி அதிகாரத்தை கையளிக்க வேண்டுமென கமலினி கருதுகின்றார். அச்சிடலின் தரத்தை உயர்த்துவது தொடர்பில் அவரால் கட்டுப்பாட்டு முறைமைகளும் ஊழிய ஊக்கப்படுத்தல் தந்திரங்களும் பின்பற்றப்பட்டன.

(i) (அ) 'அமைப்பு வரைபடம்' என்றால் என்ன? (02 புள்ளிகள்)

(ஆ) நிறுவனக் கட்டமைப்பினை உருவாக்கும்போது கமலினி கருத்திற் கொள்ள வேண்டிய தத்துவங்கள் நான்கினைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(ii) (அ) 'அதிகாரத்தைக் கையளித்தல்' என்பதனால் கருதப்படுவது யாது? (02 புள்ளிகள்)

(ஆ) அதிகாரத்தைக் கையளிக்கும்போது கமலினி முகங்கொடுக்கக்கூடிய சவால்கள் இரண்டினைத் தருக. (02 புள்ளிகள்)

(iii) (அ) கமலினியின் நிறுவனத்திற்கு ஊழிய ஊக்கப்படுத்தல் ஏன் தேவைப்படுகின்றது என்பதை விளக்குக. (02 புள்ளிகள்)

(ஆ) தனது வணிகம் தொடர்பில் கமலினியினால் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நிதிசாரா ஊக்குவிப்புத் தந்திரங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(iv) (அ) உற்பத்தி தொடர்பில் கமலினியினால் கணினிமயப்படுத்தப்பட்ட எண்ணிக்கைக் கட்டுப்பாட்டு முறை (CNC) பயன்படுத்தப்படுமாயின் அச்சிடலின் தரம் எவ்வாறு விருத்தியடையும் என்பதனை விளக்குக. (02 புள்ளிகள்)

(ஆ) கமலினி கம்பனியின் உற்பத்தி விபரங்கள் சில பின்வருமாறு

விபரம்	மதிப்பிடப்பட்ட	உண்மை
அலகொன்றுக்கான மூலப்பொருட் கிரயம்	ரூ. 200	ரூ. 250
ஒரலகு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களின் அளவு	06 kg	08 kg

ஜனவரி மாதத்தில் கம்பனியானது 300 அலகு முடிவுப் பொருட்களை உற்பத்தி செய்யுமாயின்:

(1) விலை மாற்றிறனினைக் (Price variance) கணிப்பிடுக. (01 புள்ளி)

(2) மேலே (1) இல் கணிப்பிடப்பட்ட விலை மாற்றிறனானது கமலினியின் கம்பனிக்கு சார்பானதா அல்லது எதிரானதா என்பதனைக் குறிப்பிடுக. (01 புள்ளி)

(v) கமலினியினால் அச்சிடல் தொடர்பில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மிகவும் பொருத்தமான உற்பத்தி முறையினைக் குறிப்பிட்டு, அதில் காணப்படும் அனுகூலங்கள் மூன்றினைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
(மொத்தம் 20 புள்ளிகள்)

6. காசிமினால் அண்மையில் மின்சாரப் பாவனைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பனி ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. உற்பத்திப்பொருள் வாழ்க்கை வட்டத்திற்கு அமைய அவரது உற்பத்திப்பொருட்கள் அறிமுகக் கட்டத்தில் காணப்படுகின்றபோதிலும் இவர் உற்பத்தியின் தரம் தொடர்பில் அதிக கரிசனை செலுத்துகின்றார். அதேபோல் நிதியிட்ட மூலங்கள் மற்றும் வணிகத்தின் இலாப - நட்டமற்ற நிலை தொடர்பிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றார்.

(i) (அ) அறிமுகக் கட்டத்தில் காணப்படும் உற்பத்திப்பொருளொன்றின் குணம்சங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(ஆ) உற்பத்திப்பொருளின் அறிமுகக் கட்டத்தில் காசிமினால் முகங்கொடுக்கக்கூடிய சவால்கள் இரண்டினைத் தருக. (02 புள்ளிகள்)

(ii) (அ) உற்பத்திப்பொருட்களை வடிவமைக்கும்போது காசிம் கருத்திற் கொள்ளவேண்டிய தரக் கூறுகள் நான்கினைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(ஆ) உற்பத்திப்பொருள் மேம்படுத்தலுக்காக காசிமினால் பயன்படுத்தக்கூடிய விளம்பரப்படுத்தல் முறைகள் நான்கினைப் பரிந்துரைக்குக. (02 புள்ளிகள்)

(iii) (அ) 'சந்தைத் துண்டமாக்கல்' என்றால் என்ன? (02 புள்ளிகள்)

(ஆ) மின்சாரப் பாவனைப் பொருட்களின் உள்நாட்டுச் சந்தையைத் துண்டமாக்குவதற்கு காசிமினால் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய முறைகள் இரண்டினைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)


(iv) (அ) வணிகம் தொடர்பில் காசிமினால் ஈடுபடுத்தக்கூடிய நேர் நிதி மூலங்கள் இரண்டினைத் தருக. (02 புள்ளிகள்)

(ஆ) காசிமினுடைய வணிகத்தை முன்னெடுப்பதற்கு மூலதன முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்ளத் தேவையான சந்தர்ப்பங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

- (v) காசிம் வணிகத்தின் உற்பத்தியுடன் தொடர்புடைய கிரயம் பற்றிய சில தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

	ரூ.
நிலையான கிரயம்	- 300 000
மாறும் கிரயம் (அலகொன்றிற்கு)	- 500
விற்பனை விலை (அலகொன்று)	- 1 000


- (அ) இலாப - நட்டமற்ற புள்ளியினைக் கணிப்பிடுக. (01 புள்ளி)
 (1) அலகுகளில் (01 புள்ளி)
 (2) ரூபாயில் (01 புள்ளி)
 (ஆ) கம்பனியானது 1 500 அலகுகளை விற்பனை செய்யுமாயின் இலாபம் எவ்வளவு? (01 புள்ளி)
 (இ) கம்பனியானது விற்பனை விலையினை இரு மடங்காக்கினால் புதிய இலாப - நட்டமற்ற புள்ளியானது அலகுகளில் எவ்வளவாகும்? (01 புள்ளி)
 (மொத்தம் 20 புள்ளிகள்)
7. (i) (அ) வரையறுத்த பொதுக் கம்பனி ஒன்றினை கொழும்பு பங்கு பரிமாற்றத்தில் (CSE) பதிவு செய்யக்கூடிய வழிகள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) 'அனைத்து பங்கு விலைச் சுட்டி' (ASPI) என்பதனால் கருதப்படுவது யாது? (02 புள்ளிகள்)
 (ii) (அ) காகப் பாதிட்டிற்கும் மூலதனப் பாதிட்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) நிதி முகாமைத்துவத்தின் நோக்கங்கள் **நான்கினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (iii) (அ) முதலீட்டின் மீதான திரும்பல் (ROI) விகிதத்தினை விளக்குவதுடன், அதனை பயன்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர் மேற்கொள்ளக்கூடிய தீர்மானங்கள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) நிறுவனமொன்றிற்கு மனித வளத் திட்டம் ஏன் அவசியம் என்பதனைக் குறிப்பிட்டு, அதனுடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்கள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (iv) (அ) அமைய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதனுடாக நிறுவனம் ஒன்றிற்கு ஏற்படக்கூடிய அனுகூலங்கள் **இரண்டினையும்** பிரதிகூலங்கள் **இரண்டினையும்** குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
 (ஆ) செயற்றிறன் மதிப்பீட்டின் மூலம் தொழில்வழங்குநருக்கும், ஊழியருக்கும் கிடைக்கும் பயன்கள் **இரண்டு விதம் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (v) (அ) வேலையின் போதான பயிற்சியினைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய முறைகள் **இரண்டினைக் குறிப்பிட்டு** அதனுடாக நிறுவனமொன்று பெற்றுக்கொள்ளக்கூடிய பயன்கள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) பயனுறுதியான மனத்தாங்கல் கையாளல் செயன்முறையினுடாக நிறுவனம் ஒன்றிற்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் **நான்கினைத் தருக.** (02 புள்ளிகள்)
 (மொத்தம் 20 புள்ளிகள்)
8. (i) (அ) 'வெளியேறும் போதான நேர்முகப் பரீட்சை' (Exit interview) என்பதனால் கருதப்படுவது யாதென விளக்குவதுடன், அதனால் நிறுவனம் பெற்றுக்கொள்ளக்கூடிய பயன்கள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) தரவுச் செயலாக்கச் செயன்முறையினை உதாரணமொன்றினுடாக விளக்குக. (02 புள்ளிகள்)
 (ii) (அ) மூலங்களின் அடிப்படையில் தகவல்களை வகைப்படுத்தும் வழிகள் **நான்கினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) தரவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு கம்பனி ஒன்று கையாளக்கூடிய முறைகள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (iii) (அ) 'தந்திரோபாயத் தகவல் முமைமைகள்' (SIS) என்பதனை விபரித்து நிறுவனமொன்றிற்கு அதன் அனுகூலங்கள் **இரண்டினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) நடுத்தர மட்ட முகாமையாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்வதில் முகாமைத்துவத் தகவல் முறைமை எவ்வாறு உதவுகின்றது என்பதனை விளக்குக. (02 புள்ளிகள்)
 (iv) (அ) வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இருசாராருக்கும் சமூக ஊடகங்கள் அச்சுறுத்தலாக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் **இரண்டு விதம் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (ஆ) நிறுவனமொன்றிற்கு வணிகத் திட்டம் தேவைப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் **நான்கினைக் குறிப்பிடுக.** (02 புள்ளிகள்)
 (v) (அ) 'பசுமை உற்பத்திப்பொருட்கள்' என்றால் என்ன? (02 புள்ளிகள்)
 (ஆ) பசுமை உற்பத்திப்பொருட்களின் மூலம் நுகர்வோருக்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் **நான்கினை எழுதுக.** (02 புள்ளிகள்)
 (மொத்தம் 20 புள்ளிகள்)



වාරිටම ඕන කරන පොත් ඒකපාර
ඕඩර් කරලා දුන් ගෙදරටම ගෙන්වා ගන්න

25% OFF ALL BOOKS

Including Exercise Books,
CR Books, and B5 Books



ඕනම අඟ්‍යාස පොතකට 25%ක විශේෂ වට්ටමක්

ORDER BOOKS FROM **LOL BOOKS STORE**



0372060110

WWW.LOL.LK



071 777 4440 (WhatsApp)

Cash On Delivery Available

ORDER A/L $a+b^2$ TERM TEST PAPERS, SHORT NOTES, WORKBOOKS & REVISION BOOKS

SINHALA, ENGLISH & TAMIL MEDIUM



LOL BOOK STORE

CASH ON DELIVERY AND KOKO PAYMENT AVAILABLE

0717774440 (WHATSAPP)

WWW.LOL.LK